

மரபு சாரா மின்சார உற்பத்திக் கொட்டகையில் ப்ராம்ப்ட்டன் நகரம் தாவரங்களை வளர்க்கிறது எனும் திட்டத்தை நகர நிர்வாகம் துவக்குகிறது



ப்ராம்ப்ட்டன், ON (மே 24, 2022) – இன்றைய தினம், மரபுசாரா மின்சார உற்பத்திக் கொட்டகையில் வைத்து தனது முதலாவது ஆர்கானிக், சுயமாக நிலைத்து நிற்கவல்ல, மீண்டும் மீண்டும் உற்பத்தியாகும் வகையிலான உணவுப்பொருள் உற்பத்தியை ப்ராம்ப்ட்டனில் உள்ள பல குடும்பத்தினருக்கும் வழங்கும் வகையிலான திட்டத்தை நகர நிர்வாகம் அறிமுகம் செய்கிறது.

மரபுசாரா மின்சார உற்பத்திக் கொட்டகை என்பது இந்தக் கோடைப்பருவத்தில் ப்ராம்ப்ட்டன் பூங்காக்கள் மற்றும் ப்ராம்ப்ட்டன் தியணைப்பு நிலைய எண் 12 இல் வைத்து துவக்கப்பட்டதுடன் இந்த அமைப்புகளின் ஆதரவையும் கொண்டிருக்கும். இந்தக் கொட்டகையானது, நேச்சர் ஹார்மனி (Nature Harmony) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது; மற்றும் பூஜ்யம் சக்தி தேவை கொண்ட பசுமை கட்டுமான அமைப்பில், உணவுப்பொருள் உற்பத்தி செய்து ப்ராம்ப்ட்டன் கொல்லப்புற தோட்டம்

வளர்ப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, ரீஜெனரேஷன் அவுட்ரீச் சமுதாயத்தினருக்கு (Regeneration Outreach Community) நன்கொடையாக வழங்கப்படும்.

இந்த புதுமை படைக்கும் தொழில்நுட்பமானது, மண் சார்ந்த பயிர்வளர்ப்பு, ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் அக்வாபோனிக்ஸ் அமைப்புகளின் கலவையைப் பயன்படுத்தி, மனிதர் உண்ணக்கூடிய ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் உண்ணக்கூடிய மீன்களை வளர்ப்பதற்கு தனக்கென்ற சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. கொட்டகையானது பூஜ்ஜியக் கழிவு மற்றும் கார்பன் விடுவிப்பு இல்லாதது, புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி ஆற்றலால் இயக்கப்படுகிறது; மேலும் இது கடுமையான குளிர்காலத்தையும் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. நிலைத்து நிற்கவல்ல உள்ளரங்க பண்ணையானது, அனைத்து வயது கொண்ட பங்கேற்பாளர்களும் கொட்டகை என்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும் வகையிலான, பரஸ்பர செயல்கொண்ட கல்வி அனுபவத்தை வழங்குகிறது.

ப்ராம்ப்ட்டன் நகரின் தாவரங்களை வளர்க்கவல்ல மரபு சாரா மின்சார உற்பத்திக் கொட்டகையானது [ப்ராம்ப்ட்டனை பசுமை ஆக்குங்கள் எனும் சுற்றுச்சூழல் மாஸ்டர் திட்டத்தின் \(Brampton Grow Green Environmental Master Plan\)](#), இலக்குகளை முன்னெடுத்துச் செல்கிறது; நகர்ப்புற விவசாயம் என்பது, நகருக்கு ஒரு சந்தர்ப்பம் என எடுத்தியம்புகிறது.

அறிஞர் கூற்றுக்கள்

“மே 2021 இல் ப்ராம்ப்ட்டன் நகர சபையானது ப்ராம்ப்ட்டன் நகரில் தாவரங்களை வளர்க்கவல்ல மரபு சாரா மின்சார உற்பத்திக் கொட்டகை அமைப்பதை அங்கீகரித்துள்ளது. ஒரு பசுமை நகரமாக இருந்தபடி, நிலைத்து நிற்கவைக்கும் தன்மைக்கான புதிய மாடல்களை ப்ராம்ப்ட்டனில் நிலைநிறுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் ஆர்கானிக் உணவு உற்பத்திக் கொட்டகைக்கு ஆதரவு தர ஆவலுடன் காத்திருக்கிறோம். நேச்சர் ஹார்மனி (Nature Harmony) அமைப்பில் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றி.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகர்ப்புற விவசாயத்தில் ஒரு மைல்கல் ஆக விளங்குகின்ற, ப்ராம்ப்ட்டன் நகரின் தாவரங்களை வளர்க்கவல்ல மரபு சாரா மின்சார உற்பத்திக் கொட்டகை அதன் சொந்த ஆற்றலை உருவாக்குகிறது, பூஜ்ஜியம் கழிவு அமைப்பை பேணுகிறது, மழைநீர் சேமிப்பு செய்கிறது, மேலும் கார்பனைப் பிடித்துவைத்துக்கொண்டு புதிய ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. எங்கள் சமூகத்திற்கு நிலைத்து நிற்கவல்ல எதிர்காலத்திற்கு வழிவகுப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

- ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரின் தாவரங்களை வளர்க்கவல்ல மரபு சாரா மின்சார உற்பத்திக் கொட்டகை என்பது ப்ராம்ப்ட்டனில் தேவைப்படுபவர்களுக்கு உதவுகின்ற ஒரு புதுமை படைக்கும் முயற்சியாகும். கொல்லைப்புறத் தோட்டம் வளர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ப்ராம்ப்ட்டனில் உள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க, உணவுப்பொருள் உற்பத்திக் கொட்டகையிலிருந்து விளைந்த பொருட்களை ரீஜெனேரேஷன் அவுட்ரீச் (Regeneration Outreach) சமூகத்திற்கு நன்கொடையாக வழங்குவோம்.”

- டக் வில்லான்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6; தலைவர், கொல்லைப்புறத் தோட்டம் வளர்ப்புத் திட்டம், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டனில் உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை நிலைத்து நிற்க வைக்கும் தன்மையை உருவாக்க நகரம் உறுதியூண்டுள்ளது. ப்ராம்ப்ட்டன் நகரின் தாவரங்களை வளர்க்கவல்ல மரபு சாரா மின்சார உற்பத்திக் கொட்டகையை ஆதரிக்க தீயணைப்பு நிலையத்தில் உள்ள எங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca

